

ஆதித்ய கோ
69. தாதுவர்த்தினி ரூபகம்

ஸ ரி க ம ப த நி ஸ
 ஷ அ பி ச சா

பல்லவி

பாதாம்புஜம் துணையென நம்பி வந்தேன் உந்தன் (பா)

அனுபல்லவி

தாதா வினோதா அருள்தாதா ஸ்வாமிநாதா உந்தன் (பா)

சரணம்

பழம் வேண்டி உலகத்தை வலம் செய்து நின்றவன்
 பழமின்றி மனம் நொந்து படியேறி அமர்ந்தவன்
 பழமுதிர் சோலையில் நாகை மரத்தின்
 பழகளை உதிர்த்து ஒளவைக்கு ஈந்தவன்

(பா)

பல்லவி

1. , பாதா நி	<u>ஸா,</u> நி தநி தப	<u>பதபம</u> கா ரிஸ	ரி; கா, ம
பாதாம்பு	ஜம் துணையென	நம் . . பி வந்	தேனுந்தன்
2. , பா தநிஸ்ராந்	<u>ஸா,</u> நி த நி த ப	<u>மபதக பமகா,</u> ரிஸா	ரி; கா, ம
பாதா . . ம்பு	ஜம் . துணையென	நம் . . . பி வந்	தேனுந்தன் (பா)

அனுபல்லவி

1. , <u>ஸாஸ்நி</u> தா ப	தநிஸ்ரா , <u>ஸ்ஸ்நி</u>	<u>ஸா,</u> ரி, ஸாநி	தநிதா நிதபத
நா . தா வி	னோ . தா அருள்	தாதா ஸ்வாமி	நா . தா உந் . .
நீ <u>ஸாஸ்நி</u> தாப	தநிஸ்ரா , <u>ஸ்ஸ்நி</u>	ஸா, ரி, க்மக்	<u>ஸ்ரீஸா,</u> ; நித பம
தன் நா . . தாவி	னோ . தா அருள்	தா தா ஸ்வாமி	நா . தா உந் தன்

(பா)

சரணம்

, பபபாம	கமகாகா	<u>ஸரி</u> ரீஸாநி.	த.ஸநி.ஸா ,
பழம் வேண்டி	உலகத்தை	வலம் செய்து	நின்றவன்
, ஸஸ ரீ	க மா பா ப	தந் ஸாஸ்	ஸாநிதந்
பழம் இன்றி	மனம்நொந்து	படி ஏறி	அமர்ந்தவன்
, நிஸ் நிதா	த நீ ஸ் ஸ ப	நிஸ்ராரீ.,	ஸ்ரீஸரி.ரீ.
பழ முதிர்	சோ . லையில்	நா . கை	மரத்தின்
, க்மாக்க	, ரிஸ்ரீ.,	ஸா நி த ப த	தநித பா தம ,
பழங்களை	உதிர்த்து	ஓளவைக்கு	ஈந்த வன் .

(பா)